செங்கற்பட்டு மாவட்டத்தில் வறட்சி நிலை

*419 வினு—திரு. ஆ. பரந்தாமன் : மாண்புமிகு உணவு-வருவாய்த் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) பருவமழை பொய்த்ததன் காரணமாகச் செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் வறட்சி நிலை நிலவுகிறதென்பதை அரசு அறியுமா ?

(இ) ஆமெனில், அரசு எடுத்த துயர் தணிப்பு நடவடிக்கைகளின் விவரங்கள் யாவை ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் . (அ) செங்கற்பட்டு மாவட்டத்தில் வறட்சி நிலைமைகள் நிலவுவதாகச் சொல்ல முடியாது.

(இ) இவ்வினுவிற்கு இடமில்லை.

கிராம அலுவலர் பதவிகள்

*420 வினு—திரு. கோ. இளங்கோவன் : மாண்புமிகு உணவு-வருவாய்த்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

20—12—1970-ம் தேதிக்கு முன் கிராம அதிகாரிகள் பதவிகளுக்குத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பூர்த்தி செய்திருக்க வேண்டுமென்ற விதியினின்றும் விலக்களிக்கும் செயற்குறிப்பு ஏதேனும் அரசின் பரிசீலனையிலுள்ளதா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : இல்லை.

திரு. கோ. இளங்கோவன் : கிராமாதிகாரியாக விரும்பும் ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. பூர்த்தி செய்திருக்க வேண்டுமென்று 20—12—1970-ல் அரசு விதித்திருப்பதாக அறிகிறேன். அதற்கு முன்னதாக அந்த விதி இல்லையென்று சொல்லப்படுகிறது. அந்த வேலை கிடைக்குமென்று கருதி சிலர் முன்னதாகவே அந்தத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறுர்கள். அவர்கள் இப்போது வேலை இல்லாது தவிக்கிறுர்கள். இந்த நிலைபற்றி அரசு பரிசிலிக்குமா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : தேர்வு பெற்றவர்களுக்கெல்லாம் வேலை கொடுப்பது என்பதில்லை. அரசாங்க வேலைக்கு என்ன தகுதி என்று இப்போது உத்தரவு போடப்பட்டிருக்கிறதோ அதன்படிதான் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.

உயர்நீதிமன்றத்திலுள்ள ரிட் மனுக்கள்

*421 வினு—திரு. சு. துரைசாமி : மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) உயர்நீதி மன்றத்தில் 13—7—1971-ல் ஓர் ஆண்டு முடிந்தும் முடிவு பெறுமல் இருக்கும் ரிட் மனுக்கள் எவ்வளவு ?

(இ) இதைத் துரிதமாக முடிக்க அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கை என்ன ?

1971 டிசம்பர் 15]

மாண்புமிகு திரு. செ. மாதவன் : (அ) 2,201 ரிட் மனுக்கள்.

(இ) இந்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்ற வழக்கு நிலுவைக்குழு, உயர்நீதி மன்றத்தில் முடிவுறு நிலையிலுள்ள வழக்குகளைக் குறைப்பதற்கான வழி வகைகளை ஆலோசித்து வருகிறது.

திரு. சு. துரைசாமி : அமைச்சர் அவர்கள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் முடிவு பெறாமல் இருக்கின்றன என்றார்கள். அவ்வளவு வழக்குகள் நீண்ட காலமாக முடிவு பெறாமல் இருக்குமானால் அதிகமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசுக்கு எண்ணம் உண்டா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அந்த முயற்சியை மத்திய அரசாங்கம் நியமித்த குழு எடுத்து வருகிறது.

திருமதி த. ந. அனந்தநாயகி : ரிட் மனுக்களுக்குக் கட்டணம் 100 ரூபாயாக உயர்த்தியிருப்பதன் காரணமாக நீதி கோரிச் செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அரசு அறியுமா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அப்படிப்பட்ட தகவல் இல்லை. இந்தச் சட்டம் இங்கே நிறைவேறும்போது அம்மையார் அவர்கள் இங்கே இருந்தார்கள்.

திரு. ஜே. ஜேம்ஸ் : ரிட் மனுக்களுக்கு மட்டுமல்லாது அப்பீல்களுக்கும் கூட பல ஆண்டு காலமாகத் தீர்ப்பு செய்யாமல் பெண்டிங்கில் இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் இருக்கும் உயர்நீதிமன்றம் மட்டும் போதாது என்ற நிலையில் மதுரையில் நீதிமன்றம் அமைக்க அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : மதுரையில் அமைப்பது என்பது வேறு பிரச்சினை. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது நம்முடைய தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் சிறந்த முறையில் விரைவாகச் செயல்பட்டு வருகிறது.

திரு. டி. கணபதி : மத்திய அரசு அமைத்த அரியர்ஸ் கமிட்டியில் மாநில அரசின் சார்பாக உறுப்பினர்கள் இருக்கிறார்களா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அரசின் சார்பில் அல்ல ; நீதி மன்றங்கள் சார்பில் நம்முடைய மாநில தலைமை நீதிபதி அவர்கள் அதில் இருக்கிறார்கள்.

திரு. கே. டி. கே. தங்கமணி : இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மனுக்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது என்று சொன்னார்கள். அவற்றில் தொழிலாளர்கள் சம்பந்தமாக, மின்சாரத் தொழிலாளர்கள் சம்பந்தமாக இருப்பது எத்தனை ? குறிப்பாக, சில சட்டங்கள் செல்லாது என்ற முறையில் ரிட் மனுக்கள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் தனியாக எடுத்து உடனடியாக முடிக்க அரசு ஆவன செய்யுமா ?

[1971 டிசம்பர் 15

மாண்புமிகு திரு. செ. மாதவன் : எந்தெந்த வழக்குகள் என்ற விவரம் இல்லை. கனம் அங்கத்தினர் அவர்கள் சொன்னது போல் ராஜமன்னார் குழுவின் அறிக்கையில் இதைப் பற்றி வாதிக்கப் பட்டு அந்தச் சட்டங்களின்படி பிரச்சினை வரும்போது தனி முக்கியத்துவம் கொடுத்து உடனடியாகத் தீர்வு காண்பது நல்லது என்ற யோசனையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு அறைகள்

*422 **வினா—திரு. பி. எஸ். மணியன் :** மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடை யளிப்பாரா—

மதுரை நீதிமன்றத்தில், வழக்கறிஞர்களுக்குத் தனி அறைகள் (chambers) கட்டிக் கொடுப்பதற்கான திட்டம் ஏதேனும் அரசு பரிசீலனையிலுள்ளதா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : ஆம். மதுரை நீதி மன்றத்தில் ரூபாய் 9.30 லட்சம் மதிப்பீடுச் செலவில், 50 வழக்கறிஞர் அறை கள் கட்டுவதற்கான செயற்குறிப்பை சென்னை உயர்நீதி மன்றம் அனுப்பியுள்ளது. அந்தச் செயற்குறிப்பு அரசின் ஆய்வில் உள்ளது.

திரு. பி. எஸ். மணியன் : மதுரையில் உயர்நீதி மன்றத்தின் ஒரு பகுதியைத் துவக்குவதாக அரசு உத்தேசித்திருக்கிறது என்று அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அது எப்போது துவங்கும் என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன் : மத்திய அரசாங்கத்தின் சம்மதத்தைப் பெற்ற பிறகுதான் அதைப் பற்றி முடிவு எடுக் கலாம்.

திரு. கே. டி. கே. தங்கமணி : மதுரையில் வழக்கறிஞர்களுக்காக கட்டப்படக்கூடிய சேம்பர்கள் எத்தனை கட்டப்படும் ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : கட்டப்படுவதாக முடிவு எடுக்கவில்லை. அப்படிப்பட்ட ஆலோசனையை உயர்நீதிமன்றம் வைத்திருக்கிறது. 50 வழக்கறிஞர்களுக்கான அறைகளைக் கட்டலாம் என்று யோசனை.

THIRUMATHI T. N. ANANDANAYAKI : When advocates are put up in those chambers, will the Government think of giving them at concessional rates?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : இது போன்ற அறைகளை நிறைய சம்பாதிக்கிற வழக்கறிஞர்கள்தான் எடுக்கிறார்கள். கனம் அங்கத்தினர் அவர்களைப் பொறுத்தவரை ஏராளமாக சம்பாதிப்பது எனக்குத் தெரியும்.